மீன்பிடிக்கும் வலைகளுக்கு நூல் விநியோகம்.

*202 வின.—**திரு. ந. தருமலிங்கம் :** மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வேதாரண்யம் ஆறு காட்டுத்துறையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகளுக்காக நமது அரசு வலை நூல் வழங்கியுள்ளதா ?

(இ) ஆம் எனில், வழங்கியுள்ள வலை நூல்கள் கடனாகவா இலவசமாகவா ?

மாண்புமிகு திரு. கே. ஏ. மதியழகன் : (அ) ஆம்.

(இ) இத் தீ விபத்திற்குள்ளான 117 மீனவர்களுக்கு ஏற்பட்ட விரயத்தில் ¼ பங்கு வரை நைலான் நூலாகவும் பருத்தி நூலாகவும் பரிகாரமளிக்கப்பட்டது. இதில் பாதி மானியமாகவும் பாதி கடனாகவும் கருதப்பட்டது.

Sub-Registrar's Office for Thattarmadam

*** 203 *Q*.—THIRU T. MARTIN : Will the Hon. the Minister for Law and Co-operation be pleased to state—**

(*a*) whether there is any proposal to open a Sub-Registrar's Office at Thattarmadam village in Sattankulam Panchayat Union Council area in Tirunelveli district ; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : (அ) அத்தகைய செயற்குறிப்பு எதுவும் அரசாங்கத்தின் ஆலோசனையில் இல்லை.

(இ) இவ்வினா எழவில்லை.

திரு. டி. மார்டின் : தலைவர் அவர்களே, சாத்தான்குளம் பகுதியிலே குமட்டிக்கோட்டை, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், என்ற இடங்களிலே பத்திரப் பதிவு அலுவலகம் இல்லாத காரணத்தினாலே, நான்குனேரி பகுதியிலே உள்ள திசையன்விளைக்கு வந்து பத்திரப் பதிவு செய்யவேண்டியிருக்கின்ற காரணத்தாலே தட்டார்மடத்திலே பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏற்படுத்த முடியாது என்று சொல்லிவிட்ட காரணத்தாலே திசையன்விளையிலிருந்து சப் ரிஜிஸ்தாரை வாரத்திற்கொருமுறை தட்டார்மடத்திற்கு வந்து பத்திரங்களைப் பதிவு செய்து கொடுக்கக்கூடிய வசதிகளைச் செய்யவேண்டுமென்று அந்தப் பகுதியிலுள்ள மக்களிடமிருந்து விண்ணப்பம் வந்ததா ? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அப்படிப்பட்ட உத்தேசம் இல்லை.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : ஒரு கேள்விக்கு இல்லையென்று பதில் சொல்லிவிட்ட பிறகு மீண்டும் அதையே கேட்பது . . .

திரு. டி. மார்டின் : விண்ணப்பம் வந்ததா என்று கேட்டேன்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : இரண்டும் ஒன்றுதான்.

பத்திரப் பதிவுத் துறையின் வருமானம்.

*204 வின.—**திரு. கே. சகாதேவக் கண்டர் :** மாண்புமிகு சட்ட கூட்டுறவு அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிப்பாரா—

தமிழகப் பத்திரப் பதிவுத் துறையில் கோப்பு முறை அமுலுக்கு வந்த பின் முன்பைவிட வருமானம் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்து உள்ளதா, எவ்வளவு ?

மாண்மிகு திரு. செ. மாதவன் : ரூ. 20,59,544 அதிகரித்துள்ளது.

1968 ஆகஸ்ட் 30]

திரு. கே. சகாதேவக் கவுண்டர் : தலைவர் அவர்களே, இந்தப் புதிய முறை அமலுக்கு வந்ததற்குப் பிறகு சிக்கனத்தை முன்னிட்டுப் பத்திரப் பதிவு அலுவலகங்களில் வேலை பார்க்கின்ற ஊழியர்கள் ஏதாவது நீக்கப் பட்டிருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : 412 எழுத்தர்கள் நீக்கப்பட வில்லை. அவர்களுக்கு வேறு துறைகளில் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.

திரு. எஸ். ஜே. ராமசாமி : தலைவர் அவர்களே, இப்பொழுதுள்ள நிலைமை பத்திரம் எழுதிக்கொண்டு ரிஜிஸ்டர் செய்வதற்குப் போனால் மதிப்பைச் சரியாகப் போடவில்லை என்று திருப்பிவிடுகிறார்கள். ஆகவே மதிப்புக்கான விசேஷ அதிகாரத்தை சப்-ரிஜிஸ்திராருக்கு வழங்கியிருக் கிறார்களா என்று அறிய விரும்புகிறேன் ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : மதிப்பைக் குறைவாகப் போட்டுக் கொண்டு வருகிறவர்களும் இருக்கிறார்கள். அது கனம் அங்கத்தினருக்குத் தெரியும். இதைத் தடுப்பதற்கு ரெவின்யூ இலாகாவிலே டெபுடி கலெக்டர் போட்டு மாவட்ட அளவிலே ஒவ்வொரு மாவட்டந்தோறும் அவர்களே மதிப்பை நிர்ணயித்து அதைத்தான் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பின்பற்ற வேண்டுமென்று அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

திரு. ஆர். நாகசுந்தரம் : புதிய பத்திரப் பதிவு முறையைப் பற்றி பொதுமக்களிடமிருந்து சரியாகச் செயல்படவில்லை என்று புகார்கள் வந்து உள்ளனவா, அல்லது திருப்தியாக உள்ளது என்று ஏதாவது பாராட்டு வந்து உள்ளதா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : இரண்டு வகையிலும் உண்டு.

திரு. எம். சுரேந்திரன் : இம்மாதிரி மதிப்பிடப்பட்டு அதன்படி தஸ்தா வேஜுகளைப் பத்திரப் பதிவு அலுவலகத்திலே ரிஜிஸ்தர் செய்வது என்பது பல இடங்களிலே சிரமமாக இருக்கிறது, சரியாக இல்லை என்று எல்லாம் புகார்கள் சொல்லப்படுகின்றன. அம்மாதிரி எந்த இடத்தி லிருந்தாவது புகார்கள் வந்தால் அவற்றைப் பரிசீலிப்பதற்கு ஏற்பாடு செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. மாதவன் : நான் முன்பே சொன்னேன் ஒவ்வொரு இடத்திலும் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதனாலே சில பேர்கள் பத்திரப் பதிவு செய்யமாட்டேன் என்று சொல்வதாகவும் சொல் கிறார்கள். கூடிப் பேசி ஸ்டாம்புக் கட்டணத்தைக் குறைப்பதற்கு வழி செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்கொண்டு ரெவின்யூ இலாகாவிலே அவர்கள் மதிப்புப் போட்டு, ஒவ்வொரு மாவட்ட அளவிலும் போட்டு ஒரு பட்டியல் தயாரித்து, அந்தப் பட்டியலை அவர்களிடத்திலே கொடுத்துவிட்டால் புகார்கள் இருக் காது என்று கருதப்பட்டது.

திரு. என். துரை பாண்டியன் : மதிப்புக் குறைவாகப் போடுவதன் காரணமாக ரிஜிஸ்தரார் ஆபீசிலே ரிஜிஸ்டர் செய்யாமல் மறுத்து விடுகிறார் கள். ஆனால் அதே சமயத்திலே கடன் வாங்குவதற்காக அதிக மதிப்புப் போட்டுவிட்டால் அதைக் குறைப்பதற்கு சப் ரிஜிஸ்திராருக்கு உத்திர விட்டிருக்கிறார்களா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அரசாங்கத்திற்கு வரும் வரு மானத்தை கனம் அங்கத்தினர் தடுப்பது சரியல்ல.

திரு. அ. ஆறுமுகம் : அந்த அந்த வட்டத்திலே நிலங்களை மதிப்புப் போட கோட்டாட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறதா?

மாண்புமிகு திரு. செ. மாதவன்: எந்தச் சட்டத்தின் கீழும் கொண்டு வரமுடியாது. ஒரு மதிப்பை நிர்ணயிப்பது மாவட்டம் முழுவதற்குமாக எடுத்து நிர்ணயிக்கவேண்டுமென்ற அடிப்படையில் மாவட்ட அளவிலே டெபுடி கலெக்டர் போடப்பட்டிருக்கிறார்.

திரு. ஏ. ஆர். பெருமாள் : தலைவர் அவர்களே, நிலங்களின் மதிப்பு என்ன என்ன, பிராந்தியத்திற்கு என்ன, ஏக்கருக்கு என்ன விலை என்பது எல்லாம் நிர்ணயித்து அந்த மதிப்பில்தான் பதியவேண்டு மென்று சொல்கிறார்களே, அது உண்மையா ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : அதுதான் முன்பே சொன்னேன்.

மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் தேர்வு

***205 வினு—திரு. வி. கே. கோதண்டராமன் :** மாண்புமிகு மருத் துவத் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடை யளிப்பாரா—

(அ) 1962 முதல் 1966 வரையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு (M.B.B.S.) மாணவர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் கள் ?

(இ) P.U.C.-யில் இரண்டு ஆண்டுகள் Fail ஆகியவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்தது உண்மையா, விவரம் ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : (அ) மாணவர்கள் அவர் களுடைய பல்கலைக் கழகத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப் படையிலும், நேர்முக பேட்டியில் அளித்த விடைகளின் அடிப்படையிலும் ஆண்டுதோறும் அரசினரால் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் மருத் துவக் கல்லூரி படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

(இ) விவரங்கள் இல்லை. விதிகளின்கீழ் அம்மாதிரியான தேர்வு களுக்கு எவ்விதத் தடையும் இல்லை.

திரு. வி. கே. கோதண்டராமன் : சார், உபகாரச் சம்பளம் கொடுப்ப திலே உபகாரச் சம்பளம், பார்வர்ட், பேக்வர்ட், மோஸ்ட் பேக்வர்ட், ஷெட் யூல்ட் இப்படியெல்லாம் கணக்கிட்டு உபகாரச் சம்பளமும் மார்க்குகளில் சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆனுல் மிகவும் பின்தங்கிய, அதிகமாகத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதல் சலுகை தேர்வு கிடையாதே, இனி மேலாவது முதல் சலுகை தேர்வு கொடுப்பதற்கு முயற்சி செய்வார்களா ?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா : தாழ்த்தப்பட்டவர் களுக்கு குறிப்பிட்ட சத விகிதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதைப்போலவே பின்தங்கியவர்களுக்கும் குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையிலேதான் மருத்துவ படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள்.

Dr. H. V. HANDE : These medical college admissions have become a serious business. There is no basis. A lot of complaints are there against Government . . .

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : ஒவ்வொரு முறையும் சொல்கிறேன். கேள்வி நேரத்திலே எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இருக்கக்கூடாது என்று. அமைச்சர்களிடமிருந்து ஏதாவது செய்திகள் தெரிந்துகொள்வதற்கு தான் கேள்வி போடவேண்டும்.

2. அவையுரிமைக் கேள்விகள்

(i) டாக்டர் எச். வி. ஹாண்டே மீது.

டாக்டர் எச். வி. ஹாண்டே : ரொம்ப சந்தோஷம். நீங்களும் எதிர்க்கட்சியில் இருந்தீர்கள். தி.மு.க. எதிர்க்கட்சியிலிருந்த . . .

(மணியடிக்கப்பட்டது.)